SecureKloud Technologies Limited

Regd. Off.: No.37 & 38, ASV Ramana Towers, 5th Floor, Venkat Narayana Road, T Nagar, Chennal - 600 017. Ph: 044-6602 8000 | E-mail: cs@securekloud.com Website: www.securekloud.com | CIN: L72300TN1993PLC101852

NOTICE TO MEMBERS

NOTICE is hereby given that the Thirty Seventh (37th) Annual General Meeting ('AGM') of Secure/Goud Technologies Limited (Formerly 8K Miles Software Services Limited) scheduled to be held on Wednesday, July 27, 2022 at 09:30 A.M (I.S.T) through Video Conference (VC)/Other Audio Visual Means (0AVM) in pursuant to section 101, 136 and other applicable provisions of the Companies Act, 2013 ("Act") to transact the business(s)

ower applicable provisions of the companies Act, 2013 (Act, 1 to darbact the unsiness(s) contained in the notice dated June 30, 2022 as approved by the Board of Directors. In view of the continuing Covid-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") vide its General Circular Nos. 14/2020, 17/2020, 20/2020, 2/2021, 19/2021, 21/2021 and 3/2022 issued by the Ministry of Corporate Affairs read with SEBI circular dated May 12, 2020 and January 15, 2021 issued by Securities and Exchange Board of India ("SEBI") recomplied the belief of the ACM through VC/AD/M. permitted the holding of the AGM through VC/OAVM.

The Notice, Explanatory Statement thereof and the Annual Report for the Financial year 2021-22 have been sent only through electronic mode to all the members whose e-mail addresses are registered with the Depository Participant (DPs) / Registrar and Share Transfer Agent (RTA) on July 04, 2022 (Monday) and are also made available in the Company's website: https://www.securekloud.com/, website of the stock exchanges:

www.bseindia.com & www.nseindia.com and CDSL: www.evotingindia.com.
The Businesses as set out in the Notice shall be transacted through voting by electronic means, the Company is providing remote e-voting facility to all its members to cast their vote on all the businesses contained in the notice through e-voting platform of CDSL www.evotingindia.com, besides providing a facility for voting by electronic means in the AGM. The remote e-voting shall begin at 9.00 A.M (I.S.T) on Sunday, July 24, 2022 to 5.00 P.M (I.S.T) on Tuesday, July 26, 2022. The remote e-voting shall be disabled by

CDSL thereafter A person whose name is recorded in the register of members or in the register of beneficia owners maintained by the depositories on July 20, 2022 (Wednesday), being the cut off date, shall be entitled to avail the facility of remote e-voting/electronic voting in the AGM. CDSL will be sending an e-mail with User ID and password to any person who has acquired the shares and becomes a member of the Company after sending the notice to the members and holding shares as of the Cut-off date of July 20, 2022. However, if such person is already registered with CDSL for e-voting, then he/she can use the existing User ld and password for casting the vote.

Those members who are present in the AGM through VC facility and had not cast their votes through remote e-voting will be provided e-voting facility in the AGM. Those who exercised their votes through remote e-voting may participate at the AGM but shall not

entitled to vote again. Members may refer to the AGM Notice for detailed instructions on remote e-voting participation in the AGM through VC, submission of question(s) prior to AGM, registration as a speaker at the AGM and e-voting in the AGM and the frequently asked questions.

The e-voting user manual is available at the www.evotingindia.com. In case of any queries or grievances relating to e-voting procedure, members may write an email to helpdesk.evoting@cdslindia.com or contact 1800225533

For SecureKloud Technologies Limited By the order of the Board **ROSHINI SELVAKUMAR Company Secretary**

Date: July 05, 2022

Place: Chennai

Date : 05.07.2022

Place: Kolkata

ROSSELL INDIA LIMITED

CIN: L01132WB1994PLC063513 Registered Office: Jindal Towers, Block 'B', 4th Floor 21/1A/3, Darga Road, Kolkata - 700 017, Phone: 033 40616069, e-mail: corporate@rosselltea.com Website: www.rossellindia.com

FOR KIND ATTENTION OF THE SHAREHOLDERS OF THE COMPANY

- The 28th Annual General Meeting (AGM) of Rossell India Limited (the Company) will be held on Tuesday, 9th August, 2022 at 2:30 P.M. IST through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM) facility without physical presence of members at a common venue, in compliance with the General Circular No. 2/2022 of dated 5th May, 2022 read with para 3 and 4 of the General Circular No. 20/2020 of dated 5th May, 2020 issued by the Ministry of Corporate Affairs as well as SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 of dated 13th May, 2022 issued in this regard.
- The Notice of the AGM and Annual Report of the Company for the Financial Year 2021-2022 shall be sent only by e-mail to those members whose e-mail address are registered with the Company or with the respective Depository Participants in accordance with the said MCA Circulars and SEBI Circular. The aforesaid documents will also be available on the website of the Company at https://www.rossellindia.com /investor-information/ and on the website of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com.
- The manner of voting remotely ("remotely e-voting") is also provided in the Notice of the AGM, which shall be sent to the members shortly. Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or e-voting during the AGM.
- Members holding shares in physical mode and who have not yet registered/updated their email IDs and/or not updated their Bank details for the purpose of receiving Dividend from the Company directly in their Bank Accounts through the Electronic Clearing Service (ECS) or any other means, are requested to update/register the same by sending duly filled and signed Form ISR-1 or other relevant Forms, as applicable with the Registrar and Share Transfer Agent of the Company or by email at rta@cbmsl.com / ranarc@cbmsl.co.
- Members holding shares in dematerialized mode are requested to register/update their email IDs and/or Bank details for the purpose of receiving Dividend from the Company directly in their Bank Accounts through the Electronic Clearing Service (ECS) or any other means, with the relevant Depository Participants with whom they maintain their Demat Account.

For Rossell India Limited N K Khurana Director (Finance) and Company Secretary

ADC India Communications Ltd.

CIN:L32209KA1988PLC009313

Regd. Office: No.10C, 2nd Phase, 1st Main, Peenya Industrial Area, Bangalore - 560058 Tel:+91 80 28396102 / 28396291 Email: support@adckcl.com Website: www.adckcl.com

NOTICE OF THE 34™ ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the 34th Annual General Meeting ("AGM") of ADC India Communications Limited (the "Company") will be held on Friday, July 29, 2022 at 11.00 a.m. IST through Video Conference ("VC") / Other Audio-Visual Means ("OAVM") to transact the businesses as set out in the Notice convening the 34th AGM of the Company.

In compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules framed thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") read with General Circular Nos.20/2020, 21/2021 and 02/2022 dated May 5, 2020, December 14, 2021 and May 05, 2022 respectively issued by the Ministry of Corporate Affairs (MCA)and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 along with other applicable Circulars issued by the MCA and SEBI (hereinafter collectively referred to as "the Circulars"), the AGM of the Company will be to held through VC/OAVM.

In accordance with the aforesaid Circulars, the Notice of AGM and Annual Report for the financial year 2021-22 has been sent on July 4, 2022 in electronic mode to all the shareholders whose email addresses are registered with the Company/Company's Registrar and Share Transfer Agent, KFin Technologies Limited/Depository Participant(s). These documents are also available on the website of the Company at www.adckcl.com, on the website of KFin Technologies Limited at https://evoting.kfintech.com and on the website of BSE Limited at www.bseindia.com.

Pursuant to the provisions of section 108 of the Act read with Rule 20 of the

THE RAMESHWARA JUTE MILLS LIMITED

CIN: L17119WB1935PLC046111 Registered Office: Birla Building, 8th Floor, 9/1, R. N. Mukherjee Road, Kolkata-700001 Phone: +91:33-22109455

Website: www.rameshwarajute.com; E-mail: sharedepartment@rjm.co.in

PUBLIC NOTICE

This is to inform that in view of the ongoing COVID-19 pandemic, the Annual General Meeting (AGM) of The Rameshwara Jute Mills Limited (the Company) will be held through Video Conferencing (VC) / Other Audio Visual Means ('OAVM') on Saturday, the 30th July 2022 at 3:00 p.m. Indian Standard Time (IST) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the rules made thereunder, read with General Circulars dated May 5, 2020, January 13, 2021, December 8, 2021, December 14, 2021 and May 5, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and in compliance with the provisions of the Act and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") to transact the businesses set out in the Notice convening the said AGM.

The Notice of the AGM along with the Annual Report 2021-22 will be sent electronically only to those Members whose e-mail addresses are registered with the Company/Depositories/RTA. Members may note that the Notice and the Annual Report 2021-22 will be available on the website of the Company at www.rameshwarajute.com and on the website of Central Depository of Services (India) Limited ('CDSL') at www.evotingindia.com.

ஆத்திராவிடர்) சான்றிதழ்

ஸ் வழங்கினார்



னைத் தொடர்ந்து, திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக ந்தில். **நடைபெற்ற** திறனாளிகளுக்கான சிறப்பு தீர்க்கும் நாள் கூட்டத்தில், மச்சரின் விரிவான மருத்துவ திட்டத்தின் கீழ் @(/h திறனாளிக்கு மருத்துவ டு அட்டையினை கலெக்டர் mni.

குறை தீர்க்கும் நாள் க்கள் **தழ்வுகளில், மாவட்டவருவாய்** சு.அசோகன், மாவட்ட रीका நேர்முக உதவியாளர் ந்திர்கு உதவியாளர் சி.வித்யா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ர மு.கலைச்செல்வி மாவட்ட ிறனாளிகள் நல அலுவலர் ற்றும் பல்வேறு துறை அரசு கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு மாவட்ட உரிமைவியல் நீதிமன்றம்திகுவொற்றியூர். அ.வ.எண்.54/2022. டேஅமுல்ராஜ் த/பெ சந்திரன் ...வாதி எதிர் ... டேஅரஸ்வதி S/O கன்னியப்பன், எண். 1A, சோமசுந்தரம் நகர்

(.சரஸ்வது 5/0 கனனாயபபன, எண்.1A, சோமசந்தரம் நகர் மதல் தெரு, திருவொற்றியூர், பிசன்னை800019. ...பிரதிவாதி

ழதல் தெரு, திருவொற்றியூர, விசன்னைப்பேபிரதிவாதி ஆறிவிப்பு மேற்படி வழக்கானது வாதியால் விரதிவாதிக்கு எதிராக தான் கொடுத்த டன் தொகையை வகுலிக்க வேண்டி எக்கல் செய்த வழக்கில் பிரதிவநில் குறைக்காக மேற்படி நீதிமன்றத்தில் கும் 20/07/2022 அன்று காலை ற.30 மணியளவில் வாய்தா பாடப்பட்டுள்ளது அன்றைய தினம் மற்கண்ட நீதிமன்றத்தில் நேரிலோ ல்லது தங்கள் வழக்கறிஞர் லமோ ஆஜராகி ஆட்சேபனை நந்தால் தெரிவிக்கலாம்.தவறும் சுத்தில் தங்களுக்கு எதிராக ஒரு அத்தில் தங்களுக்கு எதிராக ஒரு நலப்பட்சமாக தீர்மானிக்கப்படும் பதை அறியவும்

வாதியின் வழக்கறிஞர்.

ண்புமிகு மாவட்ட உரிமையி நீதிமன்றம்திருவொற்றியூர். அ.வ.எண்.53/2022. முல்ராஜ் த/பெ சந்திரன்

எதிர் ஸ்தூரி க/பெ ரமேஷ், .43/18A, சரவணா நகர், வொற்றியூர், சென்னைல ...பிரதிவாதி.

அறிவிப்பு அறனப்பு படி வழக்கானது வாதியால் ாதிக்கு எதிராக தான் கொடுத்த தாகையை வகுலிக்க வேண்டி செய்த வழக்கில் பிரதிவாதி காக மேற்படி நீதிமன்றத்தில் 0/07/2022 அன்று காலை மணியளவில் வாய்தா மண்யளன்ல வாய்தா இள்ளது.அன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரிலோ தங்கள் வழக்கழிஞர் ஆஜராகி ஆட்சேபனை தெரிவிக்கலாம்,தவறும் ங்களுக்கு எதிராக ஒரு எக தீர்மானிக்கப்படும் K.செந்தில் வாதியின் வழக்கறிஞர்.

ரவட்ட உரிமையியல் திருவொற்றியூர். ன்.37/2020.

IN THE COURT OF DISTRICT MUNSIF JUDGE AT TAMBARAM E.P. No.47 OF 2019

A. RC.No. No.88 OF 2015
In
A. RC.No. No.88 OF 2015
Shriram Chits Tn Private limited
Represented by its Law Officer
... Decree Holder /Petitioner
Vs.
G. Subramanivas (101)

Represented by its Law Officer
... Decree Holder /Petitioner
Vs.
G. Subramaniyan (JD1)
No.3/20, 5th Main Road,
Muthamil Nagar, Kodungaiyur,
Chennai -600 118.
G.S. Padmavathi (JD2)
No.3/20, 5th Main Road,
Muthamil Nagar, Kodungaiyur,
Chennai -600 118.
R. Elangovan (JD3)
No.9, Kamban Street,
Perungalathur, Chennai-600063.
...Judgment Debtor/Respondent
NOTICE
Please take notice that the above said E.P.No.49 OF 2019 in
A.RC. No.88 OF 2015 has been filed by the Petitioner/Decree Holder praying for an order for attachment of sale and movables of the properties belonging to you R Elangovan (JD3) for an amount of Rs.95,830/-. The above said matter came up for hearing on 13/06/2022 and the Hon'ble District Munsif Judge at Tambaram was pleased to order notice to you by paper publication returnable by 18/07 /2022.
Therefore you are requested to be present on 18/07/2022.at 10.30 a.m. before the said Court either in person or through your counsel failing which the matter will be decided in your absence.
I. Stalin Simion Selvamani Advocate for Petitioner

IN THE COURT OF THE IInd SMALL CAUSES COURT AT CHENNAI M.P.NO. 3950 OF 2017 IN

M.A.C.T.O.P.NO. 7012 OF 2017 Mrs.Amirtham and others ————petitioners/petitioners

-vsMr.Devaraj and another
----Respondents/Respondents

TO, Mr.Devaral, No;-7/4, 4th street, Madapam Road, kilpauk,

Channai-8.
Take Notice that the above case has been posted on 29,07.2022 at above 10.30 am, for your appearance appear before the above court in person or trough your pleader without fail of otherwise the matter will be decreed in your absence.

or otherwise the matter will be decreed in your absence.
A.S. MUJIBUR RAHMAN V. SENTHILKUMAR Counsel for petitioners/petitioners

IN HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Ordinary Original Jurisdiction) Appln No.7085 to 7087 of 2018

In Appln No.821 of 2011 Mrs. C.K. Kousalya Ammal And others ... Applicants/Plaintiff

C.K.Ranganathan naicker And others

... Respondents/Defendants To,
1. Kanchana W/o.D.Malar,
No.11, Sa nth a Pettai,
Arcot. N.A. District.
Also at No. 95, Asipirian Garden,
Kilpauk, Chennai-600 102.
2. Mrs.R.Parameswari
C/o. Ramamurthy
No. 7, West Anna Nagar,
1st Street, Pondicherry-05,
Also at No. 2, Othai Vadi Street,
Mudaliarpet, Pondicherry-600 005
3. G.Gopal
Now at No. 7, Ponnappan Lane,
Chennai-600 003.
4. G. Ashok

A. G. Ashok Now at No. 7, Ponnappan Lane, Chennai-600 003. 5. G.Babu ow at No. 7, Ponnappan Lane,

5. G.Babu Now at No. 7, Ponnappan Lane, Chennai-600 003 6. Mrs.G.Rajendri Now at No. 7, Ponnappan Lane, Chennai-600 003. In the above applications taken

ஏல் தேதி மாற்றம் மஞ்சுபாய், நெ.7/4,சூளைமே நெடுஞ்சாலை, சென்னை-94 என் விலாசத்தில் உள்ள அடகு கடையில் 26.5.2020 முதல் 10.12.2020 வன ஒதல் 10.12.2020 வரை வத்து மீட்கப்படாத பொன் அல் பொஞ், பொன் அல்லாத பொஞ்ட்கள் நாள் 20.6.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்த ஏலம் 20.7.2022 அன்று பிற்பகல் 2 மணிக்கு மாற்றப்பட்டு என். நெ.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, சென்னன-12 என்ற விலாசத்தில் மெலர்ஸ் கான்காரியா ஆக்ஷினிஸ் பெரம்புள் புரசைவாக்கம் நோல்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போட்புடும், முன்னிலையில போடப்படும்.

BEOFRE THE MOTOR
ACCIDENT CLAIMS TRIBUNAL
AT CHENNAI
M.C.O.P. No. 2181/2019

Vs

 S.Karpagam
 United India Insurance 2) United India Company Ltd.,

...Respondents

To S.Karpagam, No.30/71, Swamy Bakthan Street, Nammalvarpet, Chennai–600062
Please take notice that I have filed M.C.O.P. No. 2181/2019 before the Hon'ble IV Small Causes Court at Chennai which is posted for your appearance on 14.07.2022 at about 10.30 a.m. Please Make an arrangement to appear either by you or through your counsel before said court and said time without fail, failing which the matter will be decided in your absence.

P.Shanmugam
Advocate

IN HIGH COURT OF JUDICATURE AT MADRAS (ordinary original Jurisdiction) Appln No.7088 to 7090 of 2018

In Appln No.822 of 2011

In C.S.No.912 of 1991
Mrs.C.K.Kousalya Ammal
And others ... Applicants/Plaintiff
Vs
C.K.Ranganathan poisition

C.K.Ranganathan naicker And others

others
... Respondents/Defendants

To
1. Kanchana W/o.D.Malar,
No.11, Santha Pettai,
Arcot. N.A. District.
Also at No.95, Asipirian Garden,
Kilpauk, Chennai-600 102.
2. Mrs.R.Parameswari
C/o. Ramamurthy
No. 7, West Anna Nagar,
1st Street, Pondicherry-05.
Also at No.2, Othai Vadi Street,
Mudaliarpet, Pondicherry-05.
3. G.Gopal
Now at No. 7, Ponnappan Lane,
Chennai-3.

Chennai-3. 4. G. Ashok

 G. Ashok Now at No. 7, Ponnappan Lane, Chennai-3. 5. G.Babi

5. G.Babu Now at No. 7, Ponnappan Lane, Chennai-3 6. Mrs.G.Rajendri Now at No. 7, Ponnappan Lane, Chennai-3.

Now at No. 7, Ponnappan Lane, Chennai-3.
In the above applications taken out by the Applicants/Plaintiffs to condone the delay in filling the set aside abatement, to set aside the abatement and to bring the legal heirs of deceased 3rd Plaintiff in the Applicant No.822 of 2011, the learned Master 19/04/2022 was pleased to order notice to you returnable by 12/07/2022
Take Notice to appear in the above matter before the learned Master on 12/07/2022 at 10:30 A.M. either in person or through your Advocate and to state your objections if any, failing which the above application will be heard and decided exparte.
Dated to Chennai on this the 4th day of July, 2022.

ay of July, 2022.
Pathy & Pathy
Advocates,
Counsel for Applicants/Plaintiffs

SHRIRAM TRANSPORT FINANCE CO LTD RAMAPURAM BRANCH S.NO. VEH.NO.

VEHICLE FOR SALE MAKE TN07CF-3253 TOYOTA & TOYOTA ETIOS-P CONTACT NO: +91 7299909929

படிவம் எண். URC-2

சட்டத்தின் XXI- வது அத்தியாயம் பகுதி I–ன் கீழ் பதிவு பற்றிய அறிவிப்பு அளிக்கும் விளம்பரம்

(நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 374(b) மற்றும் நிறுவனங்கள் (பதிவு செய்ய அங்கீகரிக்கப்பட்டது) விதிகள் 2014, விதி 4(1)ன் படி) (பதிவு செய்ய அங்கீசுரிக்கப்பட்டது) விதிகள் 2014, விதி 4(1)ன் படி)

திறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 366 மற்றும் உப பிரிவு (2)ன் கீழ், இதிலிருந்து
முதினைந்து நாட்களுக்கு பின்னர் ஆனால் முப்பது நாட்கள் முடிவதற்குள்ளது
பதிவனர், மத்திய பதிவு மையம் (CRC), இந்தியன் இன்ஸ்டியும், ஆப் கார்ப்பரேட்,
அபயர்ஸ் (RA), மனை என். 6, 7, 8, 6க்கீடார் 5, தாமிடி மசனேசர், குர்கள்க்
அபயர்ஸ் (RA), மனை என். 6, 7, 8, 6க்கீடார் 5, தாமிடி மசனேசர், குர்கள்க்
அபயர்ஸ் (RA), மனை என். 6, 7, 8, 6க்கீடார் 5, தாமிடி மசனேசர், குர்கள்க்
படியில் நிறுவனத்தை பதிவு செய்ய விண்ணப்பம் ஒன்று தங்கல் செய்ய
மைபட்டம், (ஹரியணர்) – 122 050 அவர்களுக்கு "சைடிக்கல் கொயல் என்ற
நீட்டமிடப்பட்டுள்ளது என்று இதன்முலம் அறிவிக்கப்படுகிறது. இது பங்குகள் மூலம்
பகுதி டன் கீழ் ஒரு கட்டான்சம்ம் நிறுவனங்கள் சட்டம் 2013ன் 302 வது அத்தியாயம்
பகுதி டன் கீழ் ஒரு கட்டான்சம்ம் நிறுவனங்கள் உடம் 2013ன் 302 வது அத்தியாயம்
பகுதி முக்கிய தேக்கங்கள் கீழ்க்கண்டியறை மற்றும் மொத்த விற்பனை
திறுவனத்தின் முக்கிய தேக்கங்கள் கீழ்க்கண்டியற்ற மற்றும் மொத்த விற்பனை
அடிப்படையில் பைப்பிங், வலக்டிரிக்கல் மற்றும் அதற்கான சூடுக்கர் உள்ளிட்ட
மெகத்தமாக அனைத்து வகையான பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும்
செய்தல், இறக்குமுதி செய்தல், ஏற்றுமதி செய்தல், அனுப்பி வைத்தல், சேமித்தல்,
கைக்குகித்தல், சத்தைப்படுக்குகுல் அல்லது சப்ளை செய்தல் உள்ளிட்ட வர்த்தகத்தை
திட்ட்டுக்கை நிறுவனத்தின் மெமோரன்டம் மற்றும் ஆர்டிகின்ல் ஆப்

திட்டபிட்டுள்ள நிறுவனத்தின் மெமோண்டம் மற்றும் ஆர்டிகிள்ஸ் ஆப் அசேசியேஷனின் தகலை நிறுவனத்தின் பதிவு அலுவலகம்: எண். 123, முதல் தளம், பாலமுருகள் கள்டன், தொரைப்பாக்கம், சென்னை – 600 097 என்ற முகவரியில் இத்த விண்ணப்பலரம்.

பார்வையிடலாம். இத்த விண்ணப்பம் மீது வைருக்கேனும் ஆட்சேயம் இருப்பின் அது குறித்து பதிவ மத்திய பதிவு மையம் (ORC), இத்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்ப்படோட் அபயர்ஸ் (மனை என். 6, 7, 8, 6-கட் ள் 6, ஐஎம்டி மகனேசா, குர்கான் மாவட்டம், (ஹரியா — 122 050 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான இருபத்தேரு நாட்களுட எழுத்து மூலமாக அனுப்ப வேண்டும். அதன் நகல் ஒன்றை நிறுவனத்தின் ப அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட்

அதுவகைப்: என். 37 & 38, எஸ்.வி ரமணா டவாஸ், ஃப்று ற வெங்கட் நகராமணா சசலை, தி.தன். சென்னை – 600 017. நெரும்கட் நகராமணா சசலை, தி.தன். சென்னை – 600 017. நகராமனா சசலை 044-6602 8000 | E-mail: cs@securekloud.com | டவர்ஸ், 5வது தளம், Website: www.securekloud.com | (CIN: L72300TN1993PLC101852)

உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

உறுப்பின் களுக்கு அறிவிப்பு கம்பெளிகள் சட்டம், 2013 ("சட்டம்") பிரிவு 101, 136 மற்றம் இதர பொருத்தக்கூடிய விதிகளின் கிற இயக்குளாக குரு ஒப்புதல் அளித்த 20 ஜூன், 2022 தேதியீட்ட அறிவிப்பில் உள்ள அறுவல் மைல்ஸ் சாப்ட்வே மேற்கோள்ள செக்யுக்கினவுட் டெக்னாலஜின் லிகிடெட்டின் (முன்னா லீக் மைல்ஸ் சாப்ட்வே சாச்சில் லிகிடெட்ற முய்பத்துகளையது (37வது) வருடாத்தா போதம் கூட்டம் (AGM) முதன்குமை, 27 ஐசிலை, 2021 அன்று கணை 8.30 மணிக்கு (இந்திய தோப்படி), காவோலி கட்பி (VC) / நே ஆடியோ காட்சி (முற (OA/M) மூலம் நடைபெறும் என்று இதன்முலம் அறிவிக்கப்படுகிறது. தொடும் கோலிட்ட 18 தொற்றுதோமைக் கருத்தில் கொண்டு காப்படியே விவகாங்கள் (அறை அமைச்சகம் ("எம்சின்") வெளிவிட்ட பெது அற்றிக்கை வள்கள்,1470200, 17/2020, 2/2020, 2/2021, 12/2021, 12/2021 மற்றும் 3/2022 மற்றும் செக்பூரிட்டீன் கட்டுக்கு போட்டு ஆப் இந்தியா ("செலி") வெளிவிட்ட 12 கே. 2020 மற்றும் கேக்புகிரட்டின் மூலம் நடித்த அறுவத் அறித்துள்ளது.

தேர்ப்படி) முடிவடைகிறது. அதன் பிறகு கிடியன்பல் மூலம் தொலைதா மின்னனு வாக்குப்பதில் மூடக்கப்படும்.
முடக்கப்படும்,
வட்குப் தேதியான, 20 ஐசிலை, 2022 (புதன்திறைய) அன்ற உறப்பினாகள் பதிபேட்டில் அல்லது வைப்புத் தொலையானர்களில் பரப்படும் அன்மை பயக்கும் உளிமையான களின் முடுபெட்டில் வைப்புத் தொலையான மின்னது வாக்களிய்யு வகுகியை மின்னது வாக்களிய்யு வருட்டில் செற்றேக்கும் நாட்டில் கண்டிய வருட்டில் கண்டிய வருட்டில் மின்னது வாக்களிய்யு வருடைக்கும் மற்றும் கட்டத்தின்போது மின்னது வாக்களிய மற்றும் கட்டத்தின்போன மற்றும் வடியில் வின்னது வாக்களிய மற்றும் கடியும் தேறியனான அருக்கும் மற்றும் கடியும் தேறியனான திரும்பினர்கள் மற்றும் கடியும் கண்டிய வருக்கால் முகம் அனுப்பி கைக்கும். இருப்பினர்களிய மற்றும் கடியில் கண்டிய வருகம் பயன்படுத்தின் வாக்களிய முகம் வின்னது வாக்களிய முகம் வின்னது வருக்களிய வருக்கும் பயன்படுத்தில் படியில் வருக்கும் கடியில் வருக்கும் படியில் வருக்கும் முகம் கடியில் முகம் முகம் வருக்கும் கடியில் வருக்கும் வருக்கும் கடியில் வருக்கும் வருக்கும் கடியில் வருக்கும் வருக்கும் வருக்கும் வருக்கும் அன்றும் வருக்களிய வருக்கும் வருக்கும் வருக்கும் கட்டத்தின் முன் தேக்கையும் வருக்கும் முகம் திரும்பினர்கள் வருக்கும் வருக்கும் வருக்கும் அன்றும் வருக்கும் வருக்கும



இடம் : சென்னை தேதி : 05 ஜூலை, 2022

கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடெட்

CIN: L29224TN1954PLC000318 ்பளி ஹவுஸ்', எண் 43, மூர் தெரு, சென்னை 600 001 91–44–30006181; தொலைதகல்: + 91–44–30006149



